

# Psa

## Chapter 58

Indonesian Interlinear

Reference: Indonesian Terjemahan Baru

אֵלֶם	הָאֲמֹנִים	מִכְתָּם :	לְדָוִד	תִּשְׁחָת	אֶל-	לְמִנְצֵחַ	1
keadilan-bisu	Benarkah	miktam	dari-Daud	memusnahkan	Jangan-	Untuk-pemimpin-pujian	
<a href="#">H0482</a>	<a href="#">H0552</a>	<a href="#">H4387</a>	<a href="#">H1732</a>	<a href="#">H0516</a>	<a href="#">H0516</a>	<a href="#">H5329</a>	
	אָדָם :	בְּנֵי	תִּשְׁפֹּטוּ	מִיִּשְׂרָיִם	תְּדַבְּרוּן	צֶדֶק	
	manusia	hai-anak-anak	kamu-hakimi	kelurusan	kamu-ucapkan	keadilan	
	<a href="#">H0120</a>		<a href="#">H8199</a>	<a href="#">H4339</a>	<a href="#">H1696</a>	<a href="#">H6664</a>	

Untuk pemimpin biduan. Menurut lagu: Jangan memusnahkan. Miktam dari Daud.

יָדֶיךָ	חִמָּס	בְּאֶרֶץ	תַּפְעֲלוּן	עוֹלָת	בְּלִבִּי	אֶרֶץ	2
tangan-tanganmu	kekerasan	di-bumi	kamu-lakukan	kecurangan	di-dalam-hati	Bahkan-	
<a href="#">H3027</a>	<a href="#">H2555</a>	<a href="#">H0776</a>	<a href="#">H6466</a>			<a href="#">H0637</a>	
						תִּפְלְסוּן :	
						kamu-timbang	
						<a href="#">H6424</a>	

Sungguhkah kamu memberi keputusan yang adil, hai para penguasa? Apakah kamu hakimi anak-anak manusia dengan jujur?

כּוֹב :	דְּבָרֵי	מִכְטָן	תָּעוּ	מִרְחֻם	רְשָׁעִים	זָרוּ	3
dusta	yang-berkata	dari-kandungan	sesat	dari-rahim	orang-orang-fasik	Menyimpang	
<a href="#">H3577</a>	<a href="#">H1696</a>	<a href="#">H0990</a>	<a href="#">H8582</a>	<a href="#">H7358</a>	<a href="#">H7563</a>		

Malah sesuai dengan niatmu kamu melakukan kejahatan, tanganmu, menjalankan kekerasan di bumi.

יֹאטֵם	חֵרֶשׁ	פֶּתֶן	כְּמוֹ-	נָחַשׁ	חִמָּת-	כְּדָמוֹת	לָמוּ	חִמָּת-	4
yang-menutup	tuli	ular-beludak	seperti-	ular	bisa-	seperti	bagi-mereka	Bisa-	
<a href="#">H0331</a>	<a href="#">H2795</a>	<a href="#">H6620</a>	<a href="#">H3644</a>	<a href="#">H5175</a>	<a href="#">H2534</a>	<a href="#">H1823</a>		<a href="#">H2534</a>	
								אָזְנוֹ :	
								telinganya	
								<a href="#">H0241</a>	

Sejak lahir orang-orang fasik telah menyimpang, sejak dari kandungan pendusta-pendusta telah sesat.

חֲבָרִים	חוֹבֵר	מְלֻחָשִׁים	לְקוֹל	יִשְׁמַע	לֹא-	אֲשֶׁר	5
jampi-jampi	pemikat	penjampi-penjampi	akan-suara	mendengarkan	tidak-	yang	
<a href="#">H2267</a>	<a href="#">H2266</a>	<a href="#">H3907</a>		<a href="#">H8085</a>	<a href="#">H3808</a>		
						מַחְכָּם :	
						yang-mahir	
						<a href="#">H2449</a>	

Bisa mereka serupa bisa ular, mereka seperti ular tedung tuli yang menutup telinganya,

כְּפִירִים	מִלְחָעוֹת	בְּפִימוּ	שִׁנַּיִמוּ	הֲרָס-	אֱלֹהִים	6
singa-singa-muda	taring-taring	di-mulut-mereka	gigi-gigi-mereka	hancurkanlah-	Ya-Allah	
	<a href="#">H4459</a>	<a href="#">H6310</a>	<a href="#">H8127</a>	<a href="#">H2040</a>	<a href="#">H0430</a>	
					יְהוָה :	
					ya-TUHAN	patahkanlah
					<a href="#">H3068</a>	<a href="#">H5422</a>

yang tidak mendengarkan suara tukang-tukang serapah atau suara pembaca mantera yang pandai.

יִדְרֹךְ      לָמוּ      יִתְהַלְכוּ-      מַיִם      כְּמוֹ-      יִמָּאָסוּ      7  
Dia-melenturkan    pergi    yang-mengalir-    air    seperti-    Biarlah-mereka-lenyap  
[H1869](#)      [H1980](#)      [H4325](#)    [H3644](#)

יִתְמַלְלוּ:      כְּמוֹ      (חֲצִיּוֹ)      חָצוּ  
mereka-tumpul    bagai    anak-anak-panah-Nya    anak-anak-panah-Nya  
[H3644](#)      [H2671](#)      [H2671](#)

Ya Allah, hancurkanlah gigi mereka dalam mulutnya, patahkanlah gigi geligi singa-singa muda, ya TUHAN!

תִּזוּ      בַּל-      אִשָּׁת      נִפְלָה      יִהְלֹךְ      תִּמָּס      שִׁבְלוֹל      כְּמוֹ      8  
melihat    yang-tidak-    perempuan    keguguran    yang-berjalan    yang-mencair    siput    Seperti  
[H2372](#)    [H1077](#)    [H0802](#)    [H5309](#)    [H1980](#)    [H8557](#)    [H7642](#)    [H3644](#)

שֶׁמֶשׁ:  
matahari  
[H8121](#)

Biarlah mereka hilang seperti air yang mengalir lenyap! Biarlah mereka menjadi layu seperti rumput di jalan!

כְּמוֹ-      הִי      כְּמוֹ-      אֶטֶר      סִרְתִּיכֶם      יִבִּינּוּ      בְּטָרֵם      9  
maupun-    yang-hidup    baik-    semak-duri    periuk-periukmu    menyadari    Sebelum  
[H3644](#)      [H0329](#)      [H3644](#)      [H0329](#)      [H0995](#)      [H2962](#)

יִשְׁעָרְנוּ:  
Dia-menyapunya    yang-bernyala  
[H2740](#)

Biarlah mereka seperti siput yang menjadi lendir, seperti guguran perempuan yang tidak melihat matahari.

יִרְחֹץ      פְּעָמָיו      נִקָּם      תִּזְהַה      כִּי-      צְדִיק      יִשְׂמַח      10  
ia-membasuh    kakinya    pembalasan    ia-melihat    ketika-    orang-benar    Bersukacita  
[H7364](#)      [H6471](#)      [H5359](#)      [H2372](#)      [H6662](#)      [H8055](#)

הָרָשָׁע:  
orang-fasik    dalam-darah  
[H7563](#)      [H1818](#)

Sebelum periuk-periukmu merasakan api semak duri, telah dilanda-Nya baik yang hidup segar maupun yang hangus.

אֱלֹהִים      יֵשׁ-      אָדָּם      לְצַדִּיק      פְּרִי      אֶדְ-      אָדָם      וַיֹּאמֶר      11  
Allah    ada-    sungguh    bagi-orang-benar    buah    sungguh-    manusia    Dan-berkata  
[H0430](#)    [H3426](#)    [H0389](#)    [H6662](#)    [H6529](#)    [H0389](#)    [H0120](#)    [H0559](#)

בְּאֶרֶץ:  
di-bumi    yang-menghakimi  
[H0776](#)      [H8199](#)

Orang benar itu akan bersukacita, sebab ia memandang pembalasan, ia akan membasuh kakinya dalam darah orang fasik.